

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ஹெலிடுவர்ஸ் (பிறைவட்) லிமிட்டட்டின் 2025 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்கள், பொழிப்பாக்கிய முக்கிமான கணக்கீட்டு கொள்கைகள் என்பவற்றை உள்ளடக்கிய 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புகளையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து கம்பனியின் 2025 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கெண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிர்வகிக்கின்ற தரப்பினர்களின் பொறுப்பு

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்வகிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- சம்பவங்கள் அல்லது நிலைமையின் காரணமாக கம்பனியின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்கு வருதல்,

பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்கு வந்தால் நிதிக்கூற்றுக்களில் அது சம்பந்தமான வெளிப்படுத்தல்களுக்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்த வேண்டியதுடன் அந்த வெளிப்படுத்தல்கள் பேணியவையாக காணப்படாதிருந்ததால் எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைத்தல் வேண்டும். எவ்வாறாயினும் எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்த தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கப்படும் கம்பனியின் பணிகளை தொடர்ச்சியான மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது கம்பனியின் கட்டுப்பாட்டு திட்டத்தினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க கம்பனியின் செயற்பட்டுள்ளதாக,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைதிறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக,

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமத்துடன் இணங்காமை

குறித்த நியமத்திற்கான தொடர்புடன் இணங்காமை

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

கம்பனியின் வர்த்தக நடவடிக்கையாக முகவர் நிறுவனங்களிடமிருந்து விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்து விமானப் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றதுடன், அவ்வாறு விற்பனை செய்யப்படுகின்ற ஒரு தொகுதி விமான டிக்கெட்டுகளிலிருந்து ரூபா 625,358 இலாபம் நடைமுறை ஆண்டில் இனங்காணப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறு விற்பனை செய்யப்படுகின்ற இந்த விமான டிக்கெட்டுகள் தொகுதி, தொடர்புடைய விமானப் பயணிகள் பயன்படுத்தாததன் காரணத்தினால் கம்பனி அக் டிக்கெட்டுகள் தொகுதியின் பெறுமதியினை விமானப் பயணிகளுக்கு 2025 ஏப்ரல் மாதத்தில்

2025 ஏப்ரல் 02 ஆம் திகதி பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதால் அதற்குரிய சீராக்கல்கள் 2025/2026 நாளேட்டு கணக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரீட்சை மீதி திகதிக்கு பின்னர் நிகழ்வொன்றாக கருதப்பட்டு நிதி கூற்றுக்களில் சீராக்கல்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

மீண்டும் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்த போதிலும், மேற்படி இனங்காணப்பட்ட இலாபம் இலங்கை கணக்கீட்டு நியமம் 10 பிரகாரம் நிதிக் கூற்றுக்களில் சீராக்கப்பட்டிருக்கவில்லை.

1.5.2 கணக்கீட்டு குறைப்பாடுகள்

கணக்கீட்டு அவதானிப்பு

சேவை நலன்புரி நிதியத்திலிருந்து பெறப்பட்டிருந்த ரூபா 150,000 நன்கொடை, கம்பனியின் நிதிச் செயலாற்றல் கூற்றின் ஊடாக வெளிப்படுத்தப்படாது அட்டுறுவாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால் மீளாய்வாண்டின் இலாபம் அப் பெறுமதியினால் குறைவாக கணிக்கப்பட்டு நடைமுறை பொறுப்பு அப் பொறுமதியில் அதிகமாக கணிக்கப்பட்டிருந்தது.

முகாமைத்துவ கருத்துரை

இந்த தொகை விமான சேவைகள் கம்பனியொன்றினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அது கம்பனியின் பதவியணியினரின் ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக நலன்புரி நிதிய கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரை

கம்பனியின் நிதிச் செயலாற்றல் கூற்றில் நன்கொடைகள் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு

இணங்காமை

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

(அ) 2021 நவம்பர் 16 திகதிய பொது முயற்சிகள் திணைக்களத்தின் பொது முயற்சிகள் செயற்பாட்டு கையேட்டின் 6.1 (ii) ஆம் பந்தி

மீளாய்வாண்டின் கூட்டுத்தொகை ரூபா 8,258,484 தொகையான 17 பற்றுச் சீட்டுகளுக்காக கொடுப்பனவு செய்யும் போது அங்கீகரித்தல், சான்றுறுதிப்படுத்தல் மற்றும் கொடுப்பனவு செய்தல் ஒரே உத்தியோகத்தரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தமையினால் கம்பனியின் வலுவான உள்ளக கட்டுப்பாடொன்று செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை

கொடுப்பனவு மேற்கொள்ளும் போது கணக்கு பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய கொடுப்பவு பற்றுச்சீட்டுகளுக்காக நிதி கோரப்படுவது கணக்காளரினால் என்பதனால் அவரின் கையொப்பம் அனைத்து பற்றுச் சீட்டுக்களிலும் இரண்டு சந்தர்ப்பங்களில் அல்லது மூன்று சந்தர்ப்பங்களில் காணக் கூடியதாக இருக்கும்.

அரசாங்க சுற்றறிக்கை ஏற்பாடுகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

(ஆ) 2006 சனவரி 25 திகதிய 08 ஆம் இலக்க தேசிய பெறுகை முகவர்

மீளாய்வாண்டிலுள்ள 05 சந்தர்ப்பங்களின் போது போட்டி விலைகேள்விகள் அழைக்கப்படாது

எதிர் காலத்தில் கொள்வனவு முறைமைகள் உரிய வண்ணம்

அரசாங்கத்தின் பெறுகை வழிக்காட்டிகள் பிரகாரம்

சுற்றறிக்கை	கூட்டுத்தொகை ரூபா 408,912	மேற்கொள்வதற்கு	நடவடிக்கை
ஆன	கொள்வனவுகள்	நடவடிக்கை	எடுக்கப்படல்
மேற்கொள்ளப்பட்டிருந்தது.		எடுக்கப்படும்.	வேண்டும்.

1.7 வரிப் பிரமாணங்களுடன் இணங்காமை

கணக்கீட்டு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
தேய்வு செய்யப்பட வேண்டிய நிலையான சொத்துக்களுக்கு மூலதன கொடுப்பனவு குறைக்காது வரி கணிக்கப்பட்டமையின் காரணத்தினால் ஆண்டின் வருமான வரி பொறுப்பு ரூபா 51,316 இனால் அதிகமாக கணிக்கப்பட்டிருந்தது.	எதிர்காலத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள உரிய ஆலோசனை பிரகாரம் தொடர்புடைய கணித்தல்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.	2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திணைக்கள சட்டத்தின் 16.1(அ) பிரகாரம் மூலதன கொடுப்பனவு சீராக்கல் பெறுமதியின் அடிப்படையில் வரி கணிக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 15,224,436 இலாபமாக காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 10,244,591 ஆக காணப்பட்டது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 4,999,845 ஆன வளர்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த வளர்ச்சிக்கு ஹெலிடுவர்ஸ் தொழிநுட்ப பயிற்சி பாடநெறி கட்டண வருமானம் ரூபா 3,888,750 இனால் அதிகரித்தமை பிரதான காரணமாகும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்றிறனின்மை

கணக்கீட்டு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
கம்பனி தாபிக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்திருந்த போதிலும், கம்பனியின் அமைப்பு அகவிதியில் உள்ளடக்கப்பட்டுள்ள விமானங்களை பழுதுபார்த்தல், பராமரித்தல் மற்றும் மறுசீரமைப்பதற்கான வசதிகளை வழங்குதல், விமான உதவி சேவைகளை வழங்குதல், பாதுகாப்பு சேவைகள், பயணப் பொதிகளைச் சோதித்தல் மற்றும் வெடிப்பொருட்களை அகற்றும் சேவைகளை வழங்குதல் மற்றும் வான் சாகச விளையாட்டுகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகளுக்கான வசதிகளை வழங்குதல் போன்ற நோக்கங்களை இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளது.	விமானங்கள் பழுதுபார்த்தல், மற்றும் மறுசீரமைப்பதற்கான வசதிகளை வழங்கும் நோக்கத்திற்காக தேவையான மென்பொருளை கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் பாதுகாப்பு சேவைகள், பயணப் பொதிகளை பரிசோதித்தல், மற்றும் வெடிப்பொருட்களை அகற்றும் சேவைகளை வழங்குதல், விமான உதவி சேவைகளை வழங்குதல், வான் சாகச விளையாட்டுகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகளுக்கான வசதிகளை வழங்குதல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அமைப்பு அகவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள கம்பனியின் நோக்கங்கள் நிறைவற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்றிறனின்மைகள்

கணக்கீட்டு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) விமானப் பயணிகள் போக்குவரத்திற்கு தொடர்புடைய சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் வழங்கப்பட்ட விமான இயக்கச் சான்றிதழ் (Air Operation Certificate) கம்பனியினால் 2023 ஆம் ஆண்டின் பின்னர் பெற்றுக் கொள்ளப்படாமையின் காரணத்தினால் உள்ளக விமானப் பயணங்களிலிருந்து ஈட்டக்கூடிய வருமானத்தை கம்பனி இழந்திருந்தது.	2023 ஆம் ஆண்டின் பின்னர் பெற்றுக் கொள்ளப்படாததுடன் விமான இயக்கச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பப்படிவம் சிவில் விமானச் சேவைகள் அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	குறித்த சான்றிதழ் விரைவாக பெற்றுக் கொள்ளப்பட்டு கம்பனியின் வருமபனத்தை அதிகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) விமானப் பயணச்சீட்டுகள் தொடர்பான டிப்ளோமாவொன்று கற்பதற்காக கம்பனியில் கடமையாற்றும் விமானப்படை உத்திதோகத்தரொருவருக்காக வெளிநாட்டு நிறுவனமானதுக்கு 2025 பெப்ரவரி 03 ஆம் திகதி ரூபா 359,000 ஆன தொகையொன்று செலுத்தப்பட்டிருந்த போதிலும், 2025 சனவரி 25 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு முன்மொழியப்பட்டிருந்த மேற்படி டிப்ளோமா இந்த அறிக்கையின் திகதி வரையிலும் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.	கம்பனியின் பயணச்சீட்டுக்கள் முகாமையாளர் பயணச்சீட்டுக்கள் தொடர்பான டிப்ளோமாவொன்று கற்பதற்காக IATA நிறுவனத்திற்கு 2025 பெப்ரவரி 03 ஆம் திகதி கொடுப்பனவு செய்யப்பட்ட ரூபா 359,000 ஆன தொகை அறவிடப்படுவதற்கான நடவடிக்கைகள் விமானப்படை பெறுகை பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.	சேவைகள் நிறைவேற்றப்பட முன்னர் கொடுப்பனவு மேற்கொள்ள கூடாது.

3.3 செயற்திட்டங்கள் அல்லது மூலதன வேலைகளிலுள்ள தாமதங்கள்

கணக்கீட்டு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் செயல்நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் ரூபா 420,000 செலவில் திட்டமிடப்பட்டிருந்த, தேர்வு அரங்குகள் மற்றும் பயணச்சீட்டுகள் கவுண்டர்கள் தொடர்பான மூன்று செயற்பாடுகள் ஆண்டு இறுதி வரையிலும் நிறைவேற்றுவதற்கு முடியாதிருந்தது.	வழங்குனர்களின் தாமதம், சில செலவுகளை கைவிடுதல் மற்றும் திட்டங்களை ஒத்திவைத்தல் போன்ற காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டது.	திட்டங்களை பிரதான முகாமைத்துவ கட்டுப்பாட்டு கருவியாக கொள்ள வேண்டும்.

3.4 பெறுகை முகாமைத்துவம்

கணக்கீட்டு அவதானிப்பு

மீளாய்வாண்டில் ரூபா 2,377,114 செலவு செய்து ஏழு வளிபதனாக்கிகளை கொள்வனவு செய்யும் போது பிரதேச பெறுகை குழுவின் ஊடாக மேற்கொள்ளும் நோக்கத்திலேயே மூன்று கொள்கைகளாக செயற்படுத்தப்பட்டமையினால் பெறக்கூடிய தள்ளுபடிகள் அல்லது குறைந்த விலை நன்மைகள் பெற்றுக் கொள்ளப்படாததுடன், ரூபா 1,504,500 செலவு செய்யப்பட்டு வளிப்பதனாக்கிகளை கொள்வனவு செய்யும் போது 2.14.1 ஆம் பெறுகை வழிக்காடலுக்கு முரணாக மூன்று விலைமனுக்கள் மட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. மேலும், 6.3.1 பெறுகை வழிக்காட்டலின் பிரகாரம் பதிவு தபாலில் அல்லது டெண்டர் பெட்டிக்குஇடப்பட்டு விலைமனுக்கள் பெற வேண்டிய போதிலும், விலைமனுக்கள் கையினால் நெற்றுக் கொள்ளப்பட்டமையினால் பெறுகையின் சுதந்திரத்தன்மை மற்றும் போட்டித்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், 8.9.1 (ஆ) வழிக்காட்டலுக்கு முரணாக முறையான ஒப்பந்தம் இன்றி இந்த கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முகாமைத்துவ கருத்துரை

கம்பனிக்கு பெறுகை சபையொன்று இல்லாமையினால் நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனங்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டு மதிப்பீடுகள் செய்யப்பட்டு இந்த கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதும் மற்றும் எதிர்காலத்தில் உங்களது அவதானிப்பு மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கி நடவடிக்கை எடுக்கப்படும்.

பரிந்துரை

பெறுகை வழிக்காட்டல்களுக்கு அமைவாக கொள்வனவு செய்யப்படல் வேண்டும்.